

உடனடி வெளியீட்டுக்காக

நகர நிர்வாகமானது ப்ராம்ப்ட்டன் நகரில் சான்றளிக்கப்பட்ட பல்வேறான வணிகங்களுக்கு மேலும் அதிக வாய்ப்புக்களை உருவாக்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 16, 2020) – ப்ராம்ப்ட்டன் நகரமானது ஐந்து லாப நோக்கல்லாத பொருள்/சேவை அளிப்பாளர்களுக்கு சான்றளிக்கின்ற நிறுவன அமைப்புக்களில் புத்தம் புதிய அதிகாரபூர்வ பெருநிறுவன உறுப்பினராக ஆகிறது, அந்த அமைப்புக்களாவன: பை சோஷியல் கனடா (Buy Social Canada); கனடியன் அபாரிஜினல் அனட் மைனாரிட்டி சப்ளையர் கவுன்சில் (the Canadian Aboriginal and Minority Supplier Council); கனடியன் கே அண்ட் லெஸ்பியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (the Canadian Gay and Lesbian Chamber of Commerce); இன்க்ளுசிவ் வொர்க் ப்ளேஸ் சப்ளையர் கவுன்சில் ஆஃப் கனடா அண்ட் WBEகனடா (Inclusive Workplace Supply Council of Canada and WBE Canada), சர்ட்டிபைட் வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் (Certified Women Business Enterprises).

அதாவது, நகரமானது சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான சரிசமமான அணுகலை ஏற்படுத்துகிறது; இதில் பெண்கள், பழங்குடிமக்கள், கண்ணுக்கு தெரிந்த சிறுபான்மையினர், மூத்த குடிமக்கள், இயலாமை கொண்டவர்கள், LGBTQ2S உரிமை கொண்ட நிறுவன அமைப்புக்கள் மற்றும் சமூக நோக்கம் கொண்ட வணிக அமைப்புக்கள் ஆகியவை மட்டுமல்லாது, இன்னும் பலவும் அடங்கும்; இவர்கள் நகரின் கொள்முதல் திட்டப்பணிகளில் ஏலம் கூறி ப்ராம்ப்ட்டனில் இன்னும் அதிக வியாபாரம் செய்யலாம்.

இது நகரின் புதிய பொருள்/சேவை வழங்கலின் சங்கிலித்தொடர் விரிவாக்கத்திற்கான ஒரு மைல்கல் ஆகும்; இதன்படி, சான்றளிக்கப்பட்ட பலதரப்பட்ட பொருள்/சேவை வழங்குனர்கள் நகரின் கொள்முதல் திட்டப்பணிகளில் \$25,000 முதல் \$100,000 வரையிலான மதிப்பு கொண்ட பொருள் சேவை வழங்க ஏலம் கூற வாய்ப்பளிக்கப்படுகிறது. பலதரப்பட்ட வணிகம் என்பதற்கு ஒரு பொருள்/சேவை வழங்குனர் அந்த வணிக முதலீட்டில் 51 சதவீத உரிமைப்பங்கு கொண்டவராக, சமத்துவம் நாடும் சமுதாயம் அல்லது சமூக நோக்கம் கொண்ட அமைப்பினால் ஆளுமை மற்றும் கட்டுப்பாட்டினை செலுத்துவதாக இருக்க வேண்டும் என அர்த்தமாகும்.

பல்வேறு வணிகங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் ப்ராம்ப்ட்டன் முன்னிலை வகிக்கிறது; இது லாப நோக்கற்ற பொருள்/சேவை வழங்குவதற்கான சான்றிதழ் அளிக்கும் நிறுவன அமைப்பில் பெருநிறுவன உறுப்பினர் என்னும் தன்மை, மற்றும் பொருள்/சேவைக்கான ஒரு சங்கிலித்தொடர் கொண்ட பன்முகத்தன்மைக்கான திட்டம் கொண்டிருக்கின்ற, இரண்டு நகராட்சிகளில் ஒன்றாக இருக்கிறது; அந்த இரண்டாவது நகராட்சி டோரோன்டோ நகரம் ஆகும்.

ப்ராம்ப்ட்டன் நகருடன் இணைந்து, சான்றளிக்கப்பட்ட பல்வேறான பொருள்/சேவை வழங்குனர் ஆகங்கள்

நகரின் கொள்முதல் திட்டங்களில் ஏலம் எடுப்பதற்காக, தகுதியான பல்வேறு பொருள்/சேவை அளிப்பவர்கள் மேலே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவன அமைப்புக்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.

2021 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் துவங்கி, \$25,000 முதல், \$100,000 வரை மதிப்புள்ள ஆரம்பகட்ட கொள்முதல் செய்வதற்காக, சான்றளிக்கப்பட்ட பல்வேறான பொருள்/சேவை அளிப்பவர்கள் பட்டியலை நகர நிர்வாகம் அணுகும். இந்த திட்டத்தின் மூலம், நகர நிர்வாகமானது, ஏலம் கூறும்படி நிறுவனங்களை அழைக்கும்போது, கொடுக்கப்பட்ட திட்டப்பணியில் ஏலம் எடுக்க, அதன் சான்றளிக்கப்பட்ட பன்முக பொருள்/சேவை அளிப்பவர்கள் பட்டியலிலிருந்து குறைந்தது ஒரு வணிகத்தையாவது உள்ளடக்கும்.

லின்குகள்

- [பை சோஷியல் கனடா \(Buy Social Canada\)](#)
- [கனடியன் அபாரிஜினல் அண்ட் மைனாரிட்டி சப்ளையர் கவுன்சில் \(Canadian Aboriginal and Minority Supplier Council\)](#)
- [கனடியன் கே அண்ட் லெஸ்பியன் சேம்பர் ஆஃப் காமிர்ஸ் \(Canadian Gay and Lesbian Chamber of Commerce\)](#)
- [இன்க்லூசிவ் வொர்க்ப்ளேஸ் சப்ளையர் கவுன்சில் ஆஃப் கனடா \(Inclusive Workplace Supply Council of Canada\)](#)
- [டபிள்யூ பி இ கனடா \(WBE Canada\), சர்ட்டிபைட் வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் \(Certified Women Business Enterprises\)](#)
- [சிட்டி ஆஃப் ப்ராம்ப்ட்டன் ப்ரொக்யூர்மெண்ட் ப்ராக்டிசஸ் \(City of Brampton procurement practices\)](#)
- [சிட்டி ஆஃப் ப்ராம்ப்ட்டன் பிட்ஸ் & டெண்டர்ஸ் வலைப்பக்கம் \(City of Brampton bids&tenders webpage\)](#)

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரம் கலப்பின மக்களால் ஆனது, மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பரந்துபட்ட தன்மை ஆகியவை நமது அனைத்து சேவைகளிலும் பதிந்திருக்கிறது; கொள்முதல் செய்வதும் இதில் அடங்குகிறது. இந்தப் புதிய பொருள்/சேவை சங்கிலித்தொடரின் பரவிச்செல்லும் தன்மை கொண்ட திட்டமானது, இன்னும் அதிக பெண்கள், பழங்குடியினர், LGBTQ2SA சமூகம் மற்றும் சிறுபான்மையினருக்கு சொந்தமான வணிக அமைப்புக்கள் ஆகியோருக்கு ஆதரவளிப்பதற்கான முக்கியமான அடுத்த அடியாகும். நமது சமுதாயத்திற்குள்ளாக அனைத்து பொருள் சேவை வழங்குபவர்களுக்கு மேலும் அதிக சமமான வாய்ப்பினை நாம் வழங்குகிறோம்”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“அனைத்து மக்களுக்கும் சொந்தமான வணிகங்களை நாம் ஆதரிக்கிறோம். ப்ராம்ப்ட்டன் எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக கருதுகிறது என்பதை, நமது பொருள் சேவை வழங்குபவர்களின் பன்முகத்தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதன்மூலம் நிரூபிக்கப்படுகிறது; இங்கு அனைவரும் நகர நிர்வாகத்துடன் வணிகம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். சான்றளிக்கப்பட்ட பன்முக பொருள்

சேவை வழங்குபவர் பட்டியலில் இடம்பெறுவதற்காக, பலதரப்பட்ட வணிகங்களும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.”

- ஹர்கிரத் சிங், தலைமைப் பொறுப்பு, பெருநிறுவன சேவைகள், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டனில் பலதரப்பட்ட வணிகங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் உதவுகிறோம், மேலும் நகரத்தின் வெளிப்படையான மற்றும் நியாயமான கொள்முதல் செயல்பாட்டில் பங்கேற்கவும் அவர்களை ஊக்குவிக்கிறோம். பலதரப்பட்ட வியாபாரங்களில் நாம் ஈடுபடுவதற்கான வழிகளை நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறோம்; அத்துடன், இந்த ஐந்து புதிய பொருள் சேவை வழங்குபவர்களுடன் ஒரு பெருநிறுவன உறுப்பினராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.”

- ரொவீனா சான்ட்லோஸ், துணைத்தலைமைப் பொறுப்பு, பெருநிறுவன சேவைகள், நகர கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் பலதரப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமூக மனச்சாட்சியுள்ள ஒரு நகராட்சியாகும். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான வணிக வாய்ப்புகளை - அதிலும் குறிப்பாக பெண்கள், பழங்குடியின மக்கள், LGBTQ2SA சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினருக்கு சொந்தமான வியாபாரங்களை - உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். நகரத்தின் விநியோகச் சங்கிலித்தொடருக்கான பன்முகத்தன்மை திட்டத்தை உருவாக்குவதில் இது ஒரு மைல்கல் ஆகும், மற்றும், பிற நகரங்கள் இதனைப் பின்பற்ற இது ஒரு பிரதான எடுத்துக்காட்டு ஆகும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“பை சோஷியல் கனடா (Buy Social Canada) அமைப்பின் ஆலோசனைப்படி சமுதாய கொள்முதல் செய்யும் கூட்டாளியாக இருக்கின்ற ப்ராம்ப்ட்டன் நகரமானது, தற்போதுள்ள செலவினங்களை எவ்வாறு பயன்படுத்துவது, சமூக மதிப்பை எப்படி உருவாக்குவது, மற்றும் உள்ளூர் பொருளாதார தாக்கங்களை எப்படி மேம்படுத்துவது, மேலும் வாய்ப்புகளை மீண்டும் சிறப்பாக எப்படி உருவாக்குவது என்பதற்கான ‘சிறந்த மதிப்பை’ பெறுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.”

- எலிஸபெத் ச்சிக், செயல் இயக்குனர், பை சோஷியல் கனடா (Buy Social Canada) அமைப்பு

" CAMSC [கனடிய நாட்டு பழங்குடி மற்றும் சிறுபான்மை பொருள்/சேவை வழங்குனர் குழு (Canadian Aboriginal and Minority Supplier Council)] ஆனது, ப்ராம்ப்ட்டன் நகரை நமது புதிய பெருநிறுவன உறுப்பினர் என்ற வகையில் வரவேற்கிறது. 2019 ஆம் ஆண்டில், வலுவான மற்றும் இன்னும் துடிப்பான ப்ராம்ப்ட்டன் நகரமாக உருவாக்க ப்ராம்ப்ட்டன் நகரம் தனது பணியிட பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வியூகத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. பொருள்/சேவை வழங்குபவர்களின் பன்முகத்தன்மையைச் சேர்த்துக்கொள்வதற்காக, அனைத்தையும் உள்ளடக்கும்

மூலோபாயத்தை ப்ராம்ப்ட்டன் நகரம் விரிவுபடுத்துகிறது; இதனால், அதனுடன் இணைந்து பணியாற்றுவதில் CAMSC மிகவும் பெருமை அடைகிறது. கனடாவில் உள்ள நமது பழங்குடி மற்றும் சிறுபான்மை பொருள்/சேவை வழங்குபவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் வலுவான உறவுகளை உருவாக்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- *கஸ்ஸாண்ட்ரா டார்டிங்க்ட்டன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி(CEO), கனடா நாட்டு பழங்குடி மற்றும் சிறுபான்மையினரின் பொருள்/சேவை வழங்கல் கவுன்சில்*

“பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்க பங்காளிகளே நமது பொருள்/சேவை வழங்கும் பன்முகத்தன்மை திட்டத்தின் முதுகெலும்பாக உள்ளனர். இதில் ப்ராம்ப்ட்டன் நகரத்தை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் CGLCCயின் புதுமையான சான்றளிக்கப்பட்ட நமது பொருள்/சேவை வழங்குநர்களுடன் அவர்களை இணைக்க முயல்கிறோம். நாம் ஒன்றிணைந்து, கனடிய நாட்டு LGBT + தொழில்முனைவோருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போமாக. ”

- *டேர்ரல் ஸ்ஷூவர்மன், இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி(CEO), கனடிய நாட்டு கே(Gay) மற்றும் லெஸ்பியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்*

“பொருள்/சேவை வழங்குனர் பன்முகத்தன்மையில் ப்ராம்ப்ட்டன் நகரம் செய்த சிறந்த பணிக்காக, அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! அதன் ஒரு பகுதியாக இருப்பதில், கனடாவின் அனைவரையும் உள்ளடக்கிய பணியிட மற்றும் பொருள்/சேவை வழங்கல் கவுன்சில் (The Inclusive Workplace and Supply Council of Canada) பரவசம் அடைகிறது! பொருள்/சேவை வழங்குனர் பன்முகத்தன்மை என்பது கனடாவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஊனமுற்றோர் மற்றும் மூத்த தொழில்முனைவோருடன் பணியாற்றுவதில் கிடைக்கும் நன்மைகளை ப்ராம்ப்ட்டன் நகரம் அங்கீகரிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!

- *டெய்டர் கை (Deidre Guy), நிறுவனர், கனடாவின் அனைவரையும் உள்ளடக்கிய பணியிட மற்றும் பொருள்/சேவை வழங்கல் கவுன்சில்(Inclusive Workplace Supply Council of Canada)*

“WBE கனடா சமூகத்தினுள், ப்ராம்ப்ட்டன் நகரத்தை வரவேற்பது பரவசமளிக்கிறது. இந்த நகரமானது, இப்போது தங்கள் பொருள்/சேவை வழங்குனர் பன்முகத்தன்மை திட்டத்தைத் தொடங்கிய இரண்டாவது கனடிய நகரமாகும். கொள்முதல் வாய்ப்புகள் மூலமாக பெண்களுக்குச் சொந்தமான வணிகங்களை ஆதரிப்பது, பற்றி பல நகராட்சிகளும் பேசும்போது, கனடிய மகளிர் வணிக நிறுவனங்களுடன் (WBE கள்) உறவுகளைத் தீவிரமாகத் தொடர்வது, அவற்றுக்கான வாய்ப்புகளைத் திறப்பது பற்றி ப்ராம்ப்ட்டன் நகரம் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நடவடிக்கையானது, குறிப்பாக தொற்றுநோய் பரவலின் போது, அவர்களின் நிலையை உயர்த்துவதில், பல்வேறு சமூகங்களை ஆதரிப்பதில், ப்ராம்ப்ட்டன் கொண்டிருந்த உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது; இதுவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ”

- சில்வியா பென்காக் (Sylvia Pencak), தலைவர், WBE கனடா

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca